

31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள்

முக்கியம்

பின் வரும் நிதித் தகவல்கள் 31 டிசம்பர் 2025 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான வங்கி மற்றும் குழுமத்தின் நிதிநிலை அறிக்கைகளில் (முழுமையான நிதிநிலை அறிக்கைகள்) உள்ள தகவல்களின் சுருக்கத்தை மட்டும் கொண்டிருக்கும். இந்த நிதித் தகவல்கள், வங்கி மற்றும் குழுமத்தின் முடிவுகளையும் நடப்பு விவகாரங்களையும் குறித்த முழுமையான புரிதலுக்குத் தேவையான தகவல்களைக் கொண்டிருக்கவில்லை. மேலும் தகவல் பெற, தணிக்கை செய்யப்பட்ட முழு நிதிநிலை அறிக்கைகள், தணிக்கை செய்யப்பட்ட முழு நிதிநிலை அறிக்கைகள் மீதான எச்சார்புமில்லாத் தணிக்கையாளரின் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவை <https://www.uobgroup.com/investor-relations/financial/group-annual-reports.html> என்ற வங்கியின் இணையத்தளத்தில் கிடைக்கும்.

எச்சார்புமற்ற தணிக்கையாளரின் அறிக்கை

31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்கானது

யுனெடெட் ஓவர்சீஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான

நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கை பற்றிய அறிக்கை

கருத்து

யுனெடெட் ஓவர்சீஸ் பேங்க் லிமிடெட் (வங்கி) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் (கூட்டாக, குழுமம்) நிதிநிலை அறிக்கைகளை நாங்கள் தணிக்கை செய்துள்ளோம். அவை பக்கம் #⁽¹⁾ முதல் பக்கம் # வரை கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான வங்கி மற்றும் குழுமத்தின் இருப்புநிலை அறிக்கைகள், வருவாய் அறிக்கைகள், விரிவான வருவாய் அறிக்கைகள், வங்கி மற்றும் குழுமத்தின் பங்குமுதல் மாற்றங்களுக்கான அறிக்கைகள், அப்போது முடிவடைந்த ஆண்டிற்கான குழுமத்தின் பணப்புழக்க அறிக்கை மற்றும் முக்கியக் கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் உள்ளிட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கு விளக்கமளிக்கும் குறிப்புகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

எங்கள் கருத்துப்படி, உடனிருக்கும் குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் மற்றும் இருப்புநிலை அறிக்கை, வருவாய் அறிக்கை, விரிவான வருவாய் அறிக்கை, வங்கியின் பங்குமுதல் மாற்றங்களின் அறிக்கை ஆகியன நிறுவனச் சட்டம் 1967 (சட்டம்) வழங்கும் விதிகளின்படி, சிங்கப்பூர் நிதிநிலை அறிக்கை வெளியிடல் தரங்களுக்கு (SFRS(I)s) ஏற்ப, 31 டிசம்பர் 2025 அன்று நிலவிய குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலைகள் மற்றும் வங்கியின் நிதிநிலைகள் பற்றியும் அதே நாளில் முடிவடைந்த ஆண்டுக்கான குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிச் செயல்பாடு, ஒருங்கிணைந்த பங்குமுதல் மாற்றங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பணப்புழக்கங்கள் பற்றியும் அவற்றுடன் வங்கியின் நிதிச் செயல்பாடு, பங்குமுதல் மாற்றங்கள் பற்றியும் உண்மையான மற்றும் நேர்மையான பார்வையைத் தரும் வகையில் முறையாக வழங்கப்பட்டுள்ளன.

கருத்துக்கான அடிப்படை

சிங்கப்பூர் தணிக்கைத் தரங்களின் (SSAs) அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தணிக்கையை செய்துள்ளோம். அத்தரங்களின் அடிப்படையிலான எங்களுடைய பொறுப்புகள் எங்கள் அறிக்கையில் 'நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கைச் செய்வதற்கான தணிக்கையாளரின் பொறுப்புகள்' என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. நாங்கள் 'கணக்கியல் மற்றும் நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (ACRA)' வழங்கும் தொழில்முறை நன்னடத்தைக்கான விதிமுறைகள் மற்றும் பொதுக் கணக்காளர்கள், கணக்கியல் நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் (ACRA விதிமுறைகள்) ஆகியவற்றுக்கு ஏற்ப சிங்கப்பூரில் பொதுவிரிமை கொண்ட நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கைச் செய்வது தொடர்பான நெறிமுறைத் தேவைகளுக்கு உட்பட்டுச் செயல்படும் ஓர் எச்சார்புமற்ற குழு ஆவோம். இவ்வகைத் தேவைகளின்படியும் ACRA விதிகளின்படியும் நாங்கள் எங்கள் நெறிமுறைப் பொறுப்புக்களை முழுமையாக நிறைவு செய்துள்ளோம். நாங்கள் பெற்றுள்ள இத்தணிக்கைச் சான்றானது எங்கள் கருத்தின் அடிப்படையை வழங்கப் போதுமானது என நாங்கள் நம்புகிறோம்.

முக்கியத் தணிக்கை விஷயங்கள்

முக்கியத் தணிக்கை விஷயங்கள் என்பன, எங்கள் தொழில்முறைத் தீர்ப்பின்படி, தற்காலத்திற்கான நிதிநிலை அறிக்கைகளை நாங்கள் தணிக்கை செய்வதற்கு மிகவும் முக்கியம் ஆகும். முழு நிதிநிலை அறிக்கைக்கான எங்களுடைய தணிக்கையின் பின்னணியிலும், அதன் பின்னர் எங்களுடைய கருத்தை உருவாக்குவதிலும் இந்த விஷயங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டன. எங்களுக்கு இந்த விஷயங்களில் வேறுபட்ட கருத்து கிடையாது. கீழேயுள்ள ஒவ்வொரு விஷயத்துக்கும், கண்டுபிடிப்புகள் பற்றிய உரைப்பு அல்லது எங்கள் நடைமுறைகளின் விளைவு போன்றவற்றை உள்ளடக்கிய அந்த விஷயத்தை எங்கள் தணிக்கை எவ்வாறு கண்டறிந்தது என்பதன் விளக்கம் அந்தப் பின்னணியில் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் அறிக்கையின் 'நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்வதற்கான தணிக்கையாளரின் பொறுப்புகள்' பகுதியில் விளக்கப்பட்டுள்ள பொறுப்புகள் அனைத்தையும் நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். அதற்கேற்றவாறு, எங்கள் தணிக்கையானது நிதிநிலை அறிக்கைகளில் பொருட்படுத்தும் அளவிலான தவறு இருப்பதற்கான ஆபத்துகளைக் கண்டறியும் எங்கள் மதிப்பாய்வை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளை உள்ளடக்கியது ஆகும். கீழ்க்காணும் விஷயங்களைக் கண்டறிவதற்குச் செய்யப்படும் வழிமுறைகள் உள்ளிட்ட, எங்கள் தணிக்கை வழிமுறைகளின் விளைவுகள், உடனிருக்கும் நிதிநிலை அறிக்கைகளைப் பற்றிய எங்கள் கருத்துக்கான அடிப்படையை வழங்குகின்றன.

(1) UOB ஆண்டு அறிக்கை 2025-ல் உள்ள 23 பிப்ரவரி 2026 தேதியிடப்பட்ட எச்சார்புமற்ற தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி பக்க எண்கள் உள்ளன.

கவனத்தில் கொண்ட பகுதிகள்	ஆபத்துக் காரணிகளை எங்கள் தணிக்கை எவ்வாறு கண்டறிந்தது
<p>எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின் குறிப்புகள் முறையே 2(d) (vi), 3(i), 12, 21(b), 24, 25, 27(b), 28(d), 30(b) மற்றும் 31 ஆகியவற்றைப் பார்க்கவும்.</p> <p>குழுமம் அதன் கடன் வெளிப்பாடுகளின் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பைக் (ECL) கணக்கிடுவதற்கு SFRS(I) 9 நிதிக் கருவிகளின் தேவைகளைப் பின்பற்றுகிறது. கடன் வெளிப்பாடுகள் குறைப்பாடில்லாக் கடன் வெளிப்பாடுகள் மற்றும் குறைப்பாடுள்ள கடன் வெளிப்பாடுகள் எனப் பகுக்கப் படுகின்றன.</p> <p>a) குறைப்பாடில்லாக் கடன் வெளிப்பாடுகள்</p> <p>குழுமத்தின் குறைப்பாடில்லாக் கடன் வெளிப்பாடுகளின் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக் கணக்கீடானது குறிப்பிடத்தக்க அளவிலான கணிப்புகளையும் மதிப்பீடுகளையும் உள்ளடக்கியது. நிர்வாகத்தின் அதிக அளவிலான கணிப்புகள் தேவைப்படும் பகுதிகள் என நாங்கள் அடையாளம் கண்டவை:</p> <ul style="list-style-type: none"> பயன்படுத்திய பொருளியல் காட்சிகள் மற்றும் ECLகளை முன்கூட்டியே பார்த்தல் அடிப்படையில் அளவிடுவதற்காக அவற்றுக்கு இடப்பட்ட, நிகழ்வாய்ப்புள்ள எதிர்காலப் பொருளியல் காட்சிகளைப் பற்றிய குழுமத்தின் பார்வையைப் படியெடுத்துக் காட்டும் நிகழ்தகவு நிறையளவுகள்; கடன் இடர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு (SICR); மாதிரி ஊகங்கள்; மற்றும் மாதிரி வரம்புகள் அல்லது வளர்ந்து வருகிற போக்குகளை அறிய, மாதிரியால்-இயக்கப்படும் ECL முடிவுகளில் செய்யப்படும் சரிகட்டல்கள். 	<p>a) குறைப்பாடில்லாக் கடன் வெளிப்பாடுகள்</p> <p>பின்னூள்வற்றில் கவனம் செலுத்தி, குறைப்பாடில்லாக் கடன் வெளிப்பாடுகளைக் கணக்கிடும் முறைகளில் குழுமத்தின் ECL மீதான முக்கியக் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தோம்:</p> <ul style="list-style-type: none"> ECL கணக்கீட்டு அமைப்புகளில் உள்ளிடப்படும் தரவுகளின் முழுமைத் தன்மை மற்றும் துல்லியம்; மாதிரியமைப்புகளைச் சரிபார்த்தல்; பொருளியல் காட்சிகள் மற்றும் நிகழ்தகவு நிறைகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் செயல்படுத்தல்; குழுமத்தின் SICR அளவுகோல் மற்றும் முன்கூட்டிய விழிப்பூட்டல் குறிகாட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வெளிப்பாடுகளை ஒழுங்குசெய்தல்; மற்றும் மாதிரிக்குப் பிந்திய சரிகட்டல்கள் மீதான கட்டுப்பாடு. <p>மாதிரியெடுத்தல் அடிப்படையில் பின்வரும் நடைமுறைகளைச் செய்ய எங்களுக்கு உதவ எங்களது சொந்த மாதிரியாக்க நிபுணர்களை நாங்கள் ஈடுபடுத்தினோம்:</p> <ul style="list-style-type: none"> ECL மாதிரி வழிமுறைகளின் பொருத்தத்தன்மையை எச்சார்புமின்றி மதிப்பாய்வு செய்தோம்; வாராக் கடனாவதற்கான வாய்ப்புகள் (PD), வாராக் கடனால் ஏற்பட்ட இழப்புகள் (LGD), வாராக் கடனின் அதிகபட்சத் தொகை (EAD), ஆகியவற்றுக்கான நிகழ்தகவுகளின் நேர்மைத்தன்மையை நாங்கள் கூருணர்திறன் பகுப்பாய்வு, சீரிலக்கு அமைத்தல் அல்லது பின்-ஆய்தல் ஆகியவற்றின் மூலம் சோதித்தோம்; மற்றும் SICR அளவுகோல்களைக் குழுமம் மதிப்பாய்வு செய்வதை மீளாய்வு செய்தோம். <p>குழுமத்தால் பயன்படுத்தப்பட்ட பொருளியல் காட்சிகள் மற்றும் தொடர்புடைய நிகழ்தகவு நிறையளவுகளின் நேர்மைத்தன்மையை மதிப்பாய்வு செய்வதற்காக, பொருளியல் காட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் குழுமத்தின் அணுகுமுறையை நாங்கள் மீளாய்வு செய்தோம். அத்துடன், மாதிரிக்குப் பிந்திய சரிகட்டல்களுக்கு நிர்வாகம் கொண்டுள்ள காரணங்களை மதிப்பாய்வு செய்வதற்கு, SFRS(I) 9 அடிப்படையில் செய்யப்படும், குழுமத்தின் ECL குழுவினரின் முடிவுகளைச் சோதித்து, பொருந்துகின்ற இடங்களில் மறுக்கணக்கீடு செய்தோம்.</p>

கவனத்தில் கொண்ட பகுதிகள்	ஆபத்துக் காரணிகளை எங்கள் தணிக்கை எவ்வாறு கண்டறிந்தது
<p>b) குறைப்பாடுள்ள கடன் வெளிப்பாடுகள்</p> <p>31 டிசம்பர் 2025 நிலவரப்படி, குழுமத்தின் குறைப்பாடுள்ள கடன் வெளிப்பாடுகளுக்கான நிலை 3 எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள் \$1,319 மில்லியன் ஆக இருந்தது. அதில் 72% குழுமத்தின் மொத்தவிற்பனை வங்கியியல் (GWB) துறைவகை சார்ந்தது.</p> <p>குழுமத்தின் மொத்த விற்பனை வங்கியியல் துறைவகைக்கான நிலை 3 ECL-ல் நாங்கள் கவனம் செலுத்தினோம், ஏனெனில் இந்த துறைவகையில் உள்ள குறைப்பாட்டை அடையாளம் காணவும் மதிப்பீடு செய்யவும் இயல்பாகவே அகநிலை சார்ந்த மற்றும் குறிப்பிடத்தக்க அளவிலான கணிப்புகள் தேவை.</p>	<p>b) குறைப்பாடுள்ள கடன் வெளிப்பாடுகள்</p> <p>குழுமத்தின் மொத்தவிற்பனை வங்கியியல் துறைவகைக்கான நிலை 3 ECL கணக்கீட்டு முறைகளில் உள்ள முக்கியக் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தோம். இவற்றில் பின்வருபவை தொடர்புடைய முக்கியக் கட்டுப்பாடுகள் அடங்கும்:</p> <ul style="list-style-type: none"> • பிணைப் பொருள்களின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு; • குறைப்பாட்டுக் குறிகாட்டிகளை அடையாளம் காணல்; மற்றும் • MAS அறிவிப்பு 612க்கு ஏற்ப கடன் வகைப்படுத்தல். <p>அதிக இடரில் இருப்பதாக மதிப்பிடப்பட்ட வாடிக்கையாளர்களை கவனத்தில் கொள்வதற்கு, கடன் வெளிப்பாடுகளின் அளவு, பெரும்-பொருளியல் காரணிகள் மற்றும் தொழில் போக்குகள் ஆகியவற்றை எங்கள் தணிக்கை மாதிரியில் நாங்கள் கருத்தில் கொண்டோம். குறைப்பாடுள்ள கடன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிக்காக, நாங்கள் பின்வரும் நடைமுறைகளைச் செய்தோம்:</p> <ul style="list-style-type: none"> • மீட்புத் தொகைகள் மற்றும் மீட்பதற்கான நேரம் ஆகியவற்றின் அடிப்படை உள்ளிட்ட மீட்கப்படக்கூடிய பணப்புழக்கங்கள் தொடர்பான நிர்வாகத்தின் முன்னறிவிப்பை மதிப்பிட்டோம். வாய்ப்புள்ள இடங்களில், முக்கிய ஊகங்களை வெளிப்புறச் சான்றுகளுடன் ஒப்பிட்டோம், எ.கா. எச்சார்புமற்ற, பிணையங்களின் மதிப்பீட்டு அறிக்கைகள்; எதிரிடையான செய்தித் தேடல் மற்றும்/அல்லது பொதுவில் கிடைக்கும் தகவல்கள் மூலம் கடன் வாங்குபவர்களின் அண்மைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு உறுதிப்படுத்தினோம்; • கடன் ஒப்பந்தங்கள் போன்ற மூல ஆவணங்களை ஒப்புக்கொள்வதன் மூலம் அடிப்படைத் தரவு துல்லியமானது என்பதைச் சரிபார்த்தோம்; மற்றும் • ஏற்புத்தன்மையை மதிப்பாய்வு செய்து, நிலை 3 ECL கணக்கீட்டை ஆய்வு செய்தோம். <p>ஒட்டுமொத்தமாக, குழுவின் ECL பற்றிய எங்கள் மதிப்பீட்டு முடிவுகள் ஏற்கக்கூடிய எதிர்பார்ப்புகளுக்குள் இருந்தன.</p>

கவனத்தில் கொண்ட பகுதிகள்	ஆபத்துக் காரணிகளை எங்கள் தணிக்கை எவ்வாறு கண்டறிந்தது
<p>எளிதில் பணமாக்க இயலாத அல்லது சிக்கலான நிதிக் கருவிகளை மதிப்பிடல் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின் குறிப்புகள் முறையே 2(d)(ii), 3(ii) மற்றும் 19(b) ஆகியவற்றைப் பார்க்கவும்.</p> <p>31 டிசம்பர் 2025 நிலவரப்படி, நியாயமாக மதிப்பிடப்பட்ட குழுமத்தின் மொத்த நிதிக் கருவிகளில் 2% (\$4 பில்லியன்) நிலை 3 என வகைப்படுத்தப்பட்டது.</p> <p>நிலை 3 நிதிக் கருவிகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குமுதல் முதலீடுகள் மற்றும் நிதிகள், நீண்ட காலப் பங்குமுதல் பிறவற்றின்வழி பிறக்கும் பொருள்கள், முழுவளர்ச்சிக்கு முன் பணமாக்கக்கூடியவற்றின் வட்டி விகிதப் பரிமாற்றுகள் மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத கடன் பாதுகாப்புப் பத்திரங்கள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டது.</p> <p>அதிக அளவிலான சிக்கல் தன்மையும் நிர்வாகத்தின் கணிப்புகளையும் கொண்ட உள்ளீடுகளின் அடிப்படையில் அமைந்த மதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி நியாயமான மதிப்பில் அளவிடப்படும் நிதிக் கருவிகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம். சில நிலை 3 விலைகளை உறுதிப்பாடு செய்வது கணிசமான அளவு அகநிலையைச் சார்ந்தது ஆகும், ஏனெனில் இதற்கு நிர்வாகத்தின் கணிப்புகள் தேவைப்படலாம் அல்லது சந்தை அடிப்படையிலான தரவு கிடைக்காததால் சிக்கலான மாதிரிகள் மற்றும் ஊகங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.</p>	<p>நிலை 3 நிதிக் கருவிகளை மதிப்பிடும் செயல்முறைகளில் உள்ள குழுமத்தின் முக்கியக் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனைச் சோதித்தோம். இவற்றில் பின்வருபவை தொடர்புடைய முக்கியக் கட்டுப்பாடுகள் அடங்கும்:</p> <ul style="list-style-type: none"> • மாதிரியைச் சரிபார்த்தல் மற்றும் ஒப்புக்கொள்ளல்; • விலை உள்ளீடுகளின் கண்டுணர்திறன், முழுமைத்தன்மை மற்றும் துல்லியம்; மற்றும்; • பழைய விலை சரிபார்ப்புகள் உள்ளிட்ட எச்சார்புமற்ற விலைச் சரிபார்ப்புகள்; மற்றும் • பிணைத் தகராறுகளைக் கண்காணித்தல். <p>கூடுதலாக, மதிப்பீட்டு முறையமைப்புகள், ஊகங்கள் மற்றும் நிதிக் கருவிகளின் மாதிரிக்கு நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் ஆகியவற்றின் நியாயத்தன்மையை எங்கள் உள்-நிபுணர்களின் உதவியுடன் நாங்கள் மதிப்பீடு செய்தோம்.</p> <p>எளிதில் பணமாக்க இயலாத அல்லது சிக்கலான நிதிக் கருவிகளைப் பற்றிய குழுமத்தின் மதிப்பீடுகள் தொடர்பான எங்கள் மதிப்பீடு எதிர்பார்த்த விளைவுகளின் வரம்பினுள் இருந்தது.</p>

மற்றத் தகவல்

மற்றத் தகவல்களுக்கு நிர்வாகம் மட்டுமே பொறுப்பு. எங்கள் தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்கு முன்னர் நாங்கள் பெற்ற இயக்குநர்களின் அறிக்கையும் (ஆனால் இதில் நிதிநிலை அறிக்கை மற்றும் எங்கள் தணிக்கையாளர் அறிக்கை உள்ளடங்காது) ஆண்டறிக்கையின் மற்றப் பகுதிகளும் (மற்றப் பகுதிகள்) இந்த மற்றத் தகவலில் அடங்கும். மேலும், மற்றப் பகுதிகள் தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்குப் பின்னர் எங்களிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

நிதிநிலை அறிக்கைகள் பற்றிய எங்கள் கருத்து மற்றத் தகவல்களுக்குப் பொருந்தாது. நாங்கள் அதற்கு எந்தவகையான உறுதியான முடிவும் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் மாட்டோம்.

நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கை தொடர்பான, எங்கள் பொறுப்பு என்பது மேல் குறிப்பிடப்பட்டுள்ள மற்றத் தகவல்களைப் படித்து, அவ்வாறு படிக்கும்போது, அவை பொருட்படுத்தும் அளவில் நிதியியல் அறிக்கைகளுடன் அல்லது தணிக்கையில் நாங்கள் பெற்ற அறிவுடன் முரண்பட்டு உள்ளதா எனப் பார்ப்பதும், அல்லது வேறுவகையில் பொருட்படுத்தும் அளவில் தவறாக உள்ளதா எனப் பார்ப்பதும் ஆகும். இத்தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்கு முன்னர் நாங்கள் பெற்ற மற்றத் தகவல்களில் நாங்கள் செய்திருக்கும் வேலைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், அதில் ஏதேனும் பொருட்படுத்தும் அளவில் கூடிய தகவல்கள் இருப்பின், அந்த உண்மையை நாங்கள் அறிவிப்பது அவசியம். அந்த வகையில் தற்போது நாங்கள் அறிவிப்பதற்கு ஒன்றும் இல்லை.

நாம் மற்ற பிரிவுகளைப் படிக்கும்போது, அதில் ஒரு குறிப்பிடத்தக்க தவறான கூற்று இருப்பதாக நாம் முடிவு செய்தால், அந்த விஷயத்தை இயக்குநர்களிடம் தெரிவித்து, SSA-க்களின்படி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கைகள் தொடர்பில், நிர்வாகத்துக்கும் இயக்குநர்களுக்கும் உள்ள பொறுப்புகள்

சட்ட நடைமுறைகளுக்கும் SFRS(I)க ளுக்கும் உட்பட்டு உண்மையான மற்றும் நியாயமான பார்வையை வழங்குகின்ற நிதி அறிக்கைகளைத் தயாரிப்பது நிர்வாகத்தின் பொறுப்பாகும். மேலும் சொத்துகளின் அங்கீகாரமற்றப் பயன்பாடு மற்றும் இடம்பெயர்வு போன்ற இழப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்குப் போதுமான உள் கணக்கியல் கட்டுப்பாடுகளைக் கொண்ட அமைப்பு ஒன்றை தோற்றுவித்துப் பராமரிப்பதும்; உண்மையான மற்றும் சரியான நிதி அறிக்கைகளைத் தயாரிக்கவும் சொத்துக்களின் பொறுப்புடைமையைப் பராமரிக்கவும் ஏதுவான வகையில் பணப் பரிமாற்றங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்வதும் நிர்வாகத்தின் பொறுப்பு ஆகும்.

நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கும்போது, குழுமத்தின் தொடர்ந்து இயங்கும் நிறுவனமாகத் தொடரும் திறனை மதிப்பாய்வு செய்வதும், நிர்வாகம் குழுமத்தினைப் பணமாக்கவோ அல்லது அதன் செயல்பாடுகளை நிறுத்த விரும்பினாலோ அல்லது அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் தவிர்ந்து மற்றபடியான நேரங்களில், தொடர்ந்து இயங்கும் நிறுவனம் தொடர்பான விஷயங்களைப் பொருந்தக்கூடிய வகையில் வெளிக்காட்டுவதும், தொடர்ந்து இயங்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலான கணக்கியலைப் பயன்படுத்துவதும் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

குழுமத்தின் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் முறைகளை மேற்பார்வையிடுவது இயக்குனரின் பொறுப்புகளில் உள்ளடங்கும்.

நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்வதில் தணிக்கையாளருக்கு இருக்கும் பொறுப்புகள்

நிதிநிலை அறிக்கைகள் முழுவதுமாக, மோசடி அல்லது தவறு காரணமாக எந்த முக்கியப் புரட்டும் இல்லாத அறிக்கையாக இருப்பதற்கான ஏற்கக்கூடிய அளவிலான உறுதிப்பாட்டைப் பெறுவதும் எங்கள் கருத்துகளை உள்ளடக்கிய தணிக்கையாளர் அறிக்கையை வழங்குவதும் எங்கள் நோக்கம் ஆகும். ஏற்கக்கூடிய அளவிலான உறுதிப்பாடு என்பது ஓர் உயர் மட்ட உறுதிப்பாடு ஆகும், ஆனால் SSAக்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட தணிக்கையானது, முக்கியப் புரட்டு ஏதேனும் இருக்கும் எனில் அதனைக் கண்டறிந்தே தீரும் என்ற உறுதி கிடையாது. உண்மைப் புரட்டுகள் மோசடி காரணமாகவோ அல்லது தவறு காரணமாகவோ எழுகின்றன. அவை, தனியாகவோ அல்லது மொத்தமாகச் சேர்ந்தோ, இந்த நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் பயனர்கள் எடுக்கின்ற பொருளியல் முடிவுகளில் போதுமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடுமாயின், அவை முக்கியப் புரட்டாகக் கருதப்படும்.

SSAக்களுக்கு உட்பட்ட தணிக்கையின் ஒரு பகுதியாக, தணிக்கை முழுவதும் நாங்கள் நிபுணத்துவக் கணிப்புகளையும் நிபுணத்துவ ஐயறவினையும் கொண்டிருந்தோம். மேலும் நாங்கள்:

- மோசடி காரணமாகவோ அல்லது தவறு காரணமாகவோ, நிதிநிலை அறிக்கைகளில் முக்கியப் புரட்டு இடர்களை அடையாளம் கண்டு மதிப்பாய்வு செய்தோம். அத்தகைய இடர்களுக்கு ஏற்ப தணிக்கை முறைகளை வடிவமைத்துச் செயல்படுத்தினோம். மேலும், எங்கள் கருத்துக்கு அடிப்படையை வழங்குவதற்குப் போதுமான தணிக்கைச் சான்றுகளை பெற்றோம். தவற்றின் விளைவாக ஏற்படும் முக்கியப் புரட்டை விட மோசடியின் விளைவாக ஏற்படும் முக்கியப் புரட்டினைக் கண்டறியாமல் இருப்பது என்பது, அத்தகைய மோசடி, உட்கூட்டு, ஏமாற்று, வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறான வழிகாட்டல், அல்லது அகக்கட்டுப்பாடு மீறல் போன்றவற்றை உள்ளடக்கியது என்ற காரணத்தினால் மிகப்பெரிய இடர்கோள் ஆகும்.

- தொடர்புடைய உள் கட்டுப்பாடுகளைப் பற்றிய புரிந்துணர்வைப் பெறுவது சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் தணிக்கை முறைகளை வடிவமைப்பதற்காக மட்டுமே. குழுமத்தின் உள் கட்டுப்பாடுகளைப் பற்றிய கருத்து வெளிப்படுத்தும் நோக்கிற்காக அன்று.
- நிர்வாகத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கியல் கொள்கைகளின் சரியான தன்மை, கணக்கியல் மதிப்பீடுகளின் ஏற்கக்கூடிய தன்மை மற்றும் தொடர்புடைய விவரங்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தோம்.
- தொடர்ந்து இயங்கும் நிறுவனத்துக்கான கணக்கியலை நிர்வாகம் பயன்படுத்தியுள்ளமையின் சரிதன்மையை ஆராய்ந்து முடிவுசெய்தோம்மற்றும்பெறப்பட்டதணிக்கைச் சான்றுகளின் அடிப்படையில், குழுமத்தின் தொடர்ந்து இயங்குவதற்கான திறன் மீது முக்கிய ஐயம் வரும் வகையிலான நிகழ்வுகள் அல்லது நிலைகள் தொடர்புடைய முக்கியமான உறுதியற்றநிலை இருக்கிறதா என, பெறப்பட்ட தணிக்கைச் சான்றுகளின் அடிப்படையில் முடிவு செய்தோம். அவ்வாறாக ஒரு முக்கிய, உறுதியற்ற தன்மை இருக்குமாயின் நிதிநிலை அறிக்கைகளில் உள்ள தொடர்புடைய வெளிப்பாடுகளுக்கான எங்கள் தணிக்கையாளர் அறிக்கையில் அதைப் பற்றிய கவனத்தை ஈர்க்க வேண்டியது எங்கள் கடமையாகும். எங்கள் முடிவுகள் அனைத்தும் எங்கள் தணிக்கையாளர் அறிக்கையின் தேதி வரைக்குமான தணிக்கைச் சான்றுகளின் அடிப்படையிலானவை. இருப்பினும், பிந்தைய நிகழ்வுகள் அல்லது நிலைகள் ஒரு தொடர்ந்து இயங்கும் நிறுவனமாகக் குழுமம் இருப்பதை நிறுத்திவிடலாம்.
- ஆவணங்கள் உட்பட நிதிநிலை அறிக்கைகளின் ஒட்டுமொத்தக் காட்சிப்பாடு, அமைப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தோம். மேலும், நிதிநிலை அறிக்கைகள் அதன் கீழுள்ள பணப்பரிமாற்றங்கங்கள் மற்றும் நிகழ்வுகளை சரியாக அளிக்கும் விதமாகக் குறிப்பிடுகின்றனவா எனவும் மதிப்பாய்வு செய்தோம்.
- குழுமத்தின் நிதிநிலை அறிக்கைகளைப் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்காக குழுமத்தின் உறுப்பு நிறுவனங்கள் அல்லது அதனுள் உள்ள வணிகச் செயல்பாடுகளின் நிதித் தகவல்கள் தொடர்பாகப் போதுமான அளவிலான சரியான தணிக்கைச் சான்றுகளைப் பெறும் வகையில் எங்கள் குழுமத் தணிக்கையை வடிவமைத்துச் செயல்படுத்தினோம். குழுமத் தணிக்கையின் திசை, மேற்பார்வை மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பாவோம். நாங்கள் எங்கள் தணிக்கைக் கருத்துக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறோம்.

மற்ற விஷயங்களுடன், திட்டமிடப்பட்ட தணிக்கை வாய்ப்பெல்லை மற்றும் கால அளவு, தணிக்கையின் போது நாங்கள் உள் கட்டுப்பாடுகளில் கண்டறிந்துள்ள ஏதேனும் ஒரு முக்கியக் குறைப்பாடுகள் உட்பட, தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் குறித்து இயக்குனர்களிடம் நாங்கள் தெரியப்படுத்தினோம்.

மேலும் நாங்கள், எச்சார்புமற்ற தணிக்கை தொடர்பாக உள்ள அனைத்து நெறிமுறைத் தேவைகளுக்கும் இணங்கியுள்ளோம் என்று ஓர் அறிக்கையை இயக்குநர்களுக்கு வழங்கியிருக்கிறோம், மேலும், எங்கள் எச்சார்புமின்மையைச் சீர்குலைக்கும் வகையிலான அனைத்து உறவுகள் மற்றும் விஷயங்கள் குறித்தும், பொருந்தும் இடங்களில், அச்சுறுத்தல்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் செய்யப்பட்ட பாதுகாப்புகள் குறித்தும் இயக்குநர்களுக்கு அறிக்கையளித்திருக்கிறோம்.

இயக்குநர்களுடன் தொடர்புகொண்ட விஷயங்களில் இருந்து, நடப்புக் காலத்திற்கான நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்வதற்கான முக்கிய விஷயங்களை உறுதிப்படுத்தினோம். அவையே முக்கியத் தணிக்கை விஷயங்கள் ஆகும். சட்டம் அல்லது நெறிமுறைகள் இந்த விஷயங்களின் பொது வெளிப்பாட்டைத் தடுத்தாலோ அல்லது அரிய சூழ்நிலைகளில், அவற்றின் வெளிப்பாடு பொது நலனுக்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் முடிவெடுத்தாலோ ஒழிய அத்தகைய விஷயங்கள் அனைத்தையும் எங்கள் தணிக்கை அறிக்கையில் விளக்கியிருக்கிறோம்.

பிறச் சட்டப்படியான மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் பற்றிய அறிக்கை

எங்கள் கருத்துப்படி, சட்டத்தின் தேவைக்கு ஏற்ப வங்கியினாலும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அதன் துணை நிறுவனங்களாலும் பராமரிக்கப்படவேண்டிய கணக்கியல் பதிவுகளும் பிறப் பதிவுகளும் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப முறையாக வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த எச்சார்புமற்ற தணிக்கையாளர் அறிக்கையை அளிக்கக் காரணமான தணிக்கைச் செயல்முறைக்குத் தலைமையேற்று வழிநடத்திய மூத்த தணிக்கையாளர் திரு. கிறிஸ்டின் லீ சியூ லிங் ஆவார்.

எர்னஸ்ட் & யங் LLP

பொதுத் தணிக்கையாளர்கள் மற்றும் பட்டயக் கணக்கர்கள்
சிங்கப்பூர்

வருவாய் அறிக்கைகள்

31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்கானது

மில்லியன் \$களில்	குழுமம்		வங்கி	
	2025	2024	2025	2024
வட்டி வருவாய்	20,676	23,259	16,189	18,634
கழிக்க: வட்டிச் செலவுகள்	11,321	13,585	9,660	11,815
நிகர வட்டி வருவாய்	9,355	9,674	6,529	6,819
நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருவாய்	2,569	2,395	1,868	1,679
நிகர வர்த்தக வருவாய்	1,367	1,689	881	1,231
முதலீட்டுப் பத்திரங்களிலிருந்து பெற்ற நிகர லாபம்	207	314	97	260
வாடகை வருவாய்	98	101	59	74
பிற வருவாய்	212	121	1,166	1,387
வட்டி-அல்லாத வருவாய்	4,453	4,620	4,071	4,631
மொத்த இயக்கு வருவாய்	13,808	14,294	10,600	11,450
கழிக்க: ஊழியர்ச் செலவுகள்	3,413	3,699	2,076	2,310
பிற இயக்கு செலவுகள்	2,744	2,611	1,874	1,689
மொத்த இயக்கு செலவுகள்	6,157	6,310	3,950	3,999
ஒதுக்குகளுக்கும் கடன்தீர் நிதிகளுக்கும் முன் இயக்கு லாபம்	7,651	7,984	6,650	7,451
கழிக்க: புலனாகாத சொத்துகளின் கடன்தீர்நிதி	31	28	-	-
கடனுக்கும் மற்ற இழப்புகளுக்குமான ஒதுக்கு	2,042	926	1,568	383
ஒதுக்குகளுக்கும் கடன்தீர் நிதிகளுக்கும் பின் இயக்கு லாபம்	5,578	7,030	5,082	7,068
கூட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளின் லாபப்பங்கு	79	121	-	-
வரிக்கு முன் லாபம்	5,657	7,151	5,082	7,068
கழிக்க: வரி	962	1,092	682	875
நிதியாண்டுக்கான லாபம்	4,695	6,059	4,400	6,193
உரியோர்:				
வங்கியின் பங்குதாரர்கள்	4,682	6,045	4,400	6,193
கட்டுப்படுத்தும் உரிமையற்ற பங்குதாரர்கள்	13	14	-	-
	4,695	6,059	4,400	6,193
ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டியது (\$)				
அடிப்படை	2.76	3.56		
தளர்த்தப்பட்டது	2.75	3.54		

விரிவான வருவாய் அறிக்கைகள்

31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்கானது

மில்லியன் \$களில்	குழுமம்		வங்கி	
	2025	2024	2025	2024
நிதியாண்டுக்கான லாபம்	4,695	6,059	4,400	6,193
வருவாய் அறிக்கையில் மறுவகைப்படுத்தப்படாத				
பிற விரிவான வருவாய்				
மற்ற விரிவான வருவாய் வழியாக நியாயமான மதிப்பில்				
பங்குமுதல் கருவிகளில் ஏற்பட்ட மொத்த லாபம்	320	23	288	21
வங்கியின் சொந்தக் கடன்-இடர் காரணமாக நியாயமான				
மதிப்பில் ஒதுக்கப்பட்ட நிதிசார்ந்த கடன்பொறுப்புகளில்				
நியாயமான மதிப்பு மாற்றங்கள்	(11)	5	(14)	4
வரையறுக்கப்பட்ட எதிர்கால நலவுதிப்பொறுப்பின் மறுமதிப்பீடு	(5)	(6)	#	#
பிற விரிவான வருவாய் மூலம் நியாயமான மதிப்பு கொண்ட				
பொருள்கள் மீதான தொடர்புடைய வரி	(7)	1	(5)	(1)
	297	23	269	24
வருவாய் அறிக்கையில் பின்னர் மறுவகைப்படுத்த				
வாய்ப்புள்ள பிற விரிவான வருவாய்				
நாணய மாற்று சரிகட்டல்கள்	4	264	(28)	(44)
மற்ற விரிவான வருவாய் மற்றும் பணப்புழக்கக் காப்புக்கருவி				
மூலம் நியாயமான மதிப்பில் வகைப்படுத்தப்பட்ட கடன்				
பத்திரங்களின் நிகர (நட்டம்)/லாபம்:				
பங்குமுதலுக்கு எடுக்கப்பட்ட நிகர மதிப்பீடு	1,337	508	1,081	315
வருவாய் அறிக்கைக்கு மாற்றப்பட்டது	(153)	(293)	(79)	(226)
எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான				
ஒதுக்குகளில் மாற்றம்	23	1	20	7
தொடர்புடைய வரி	(84)	(32)	(45)	(7)
	1,127	448	949	45
இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளின்				
பிற விரிவான வருவாயின் பங்கில் மாற்றம்	(12)	4	-	-
நிதி ஆண்டுக்கான பிற விரிவான வருவாய், நிகர வரி	1,412	475	1,218	69
நிதி ஆண்டுக்கான மொத்த விரிவான வருவாய், நிகர வரி	6,107	6,534	5,618	6,262
உரியோர்:				
வங்கியின் பங்குதாரர்கள்	6,079	6,515	5,618	6,262
கட்டுப்படுத்தும் உரிமையற்ற பங்குதாரர்கள்	28	19	-	-
	6,107	6,534	5,618	6,262

\$500,000 -க்குக் குறைவான தொகை

இருப்புநிலை அறிக்கைகள்

31 டிசம்பர் 2025 அன்று இருந்தபடி

மில்லியன் \$களில்	குழுமம்		வங்கி	
	2025	2024	2025	2024
பங்குமுதல்				
பங்கு மூலதனம் மற்றும் மற்ற மூலதனம்	7,600	7,709	7,600	7,709
தக்கவைக்கப்பட்ட வருவாய்கள்	35,060	34,834	26,487	26,561
பிறக் காப்புநிதிகள்	8,588	7,190	9,765	8,528
வங்கியின் பங்கு வைத்திருப்பவர்களுக்கு				
உரிய பங்குமுதல்	51,248	49,733	43,852	42,798
கட்டுப்படுத்தும் உரிமையற்ற பங்குதாரர்கள்	245	224	-	-
மொத்தப் பங்குமுதல்	51,493	49,957	43,852	42,798
பொறுப்புகள்				
வைப்புத்தொகைகளுக்கும் இருப்புத்தொகைகளுக்கும் உரியோர்:				
வங்கிகள்	28,737	19,735	25,605	16,047
வாடிக்கையாளர்கள்	425,938	403,978	331,526	314,153
துணை நிறுவனங்கள்	-	-	24,167	20,606
செலுத்தவேண்டிய கட்டணச் சீட்டுகள் மற்றும் வரைவோலைகள்	566	665	438	562
பிறவற்றின்வழி பிறக்கும் நிதிசார் பொறுப்புகள்	11,532	12,514	9,701	10,178
பிறப் பொறுப்புகள்	8,415	8,377	6,386	6,481
செலுத்தத்த வேண்டிய வரி	610	751	590	681
ஒதுக்கப்பட்ட வரிப் பொறுப்புகள்	347	320	297	303
வழங்கப்பட்ட கடன்கள்	44,423	41,367	42,701	39,316
மொத்தப் பொறுப்புகள்	520,568	487,707	441,411	408,327
மொத்தப் பங்குமுதல் மற்றும் பொறுப்புகள்	572,061	537,664	485,263	451,125
சொத்துகள்				
மத்திய வங்கியிலுள்ள ரொக்கம், கையிருப்புகள் மற்றும் வைப்புப் பத்திரங்கள்	35,742	38,577	31,653	33,690
சிங்கப்பூர் அரசாங்கக் கருவூல நிதிக்கருவிகள் மற்றும் பிணைப் பத்திரங்கள்	17,625	13,281	17,605	13,260
பிற அரசாங்கக் கருவூல நிதிக்கருவிகள் மற்றும் பிணைப்பத்திரங்கள்	45,070	33,570	25,484	17,790
வர்த்தகப் பிணைப்பத்திரங்கள்	5,556	3,792	3,712	2,377
வங்கிகளிடம் இருக்கும் இருப்புகள் மற்றும் வைப்புப் பத்திரங்கள்	32,954	37,432	26,731	29,698
வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்	347,877	333,930	271,118	258,570
துணை நிறுவனங்களிடம் இருக்கும் வைப்புப் பத்திரங்கள் மற்றும் அளிக்கப்பட்ட கைமாற்றுகள்	-	-	25,340	22,637
பிறவற்றின்வழி பிறக்கும் நிதிச் சொத்துகள்	10,893	12,132	9,206	10,090
முதலீட்டுப் பத்திரங்கள்	51,840	44,680	48,517	41,905
பிறச் சொத்துகள்	12,138	8,480	9,976	5,855
ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துகள்	707	657	336	239
இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் உள்ள முதலீடுகள்	1,252	1,302	283	301
துணை நிறுவனங்களில் உள்ள முதலீடுகள்	-	-	8,413	8,067
முதலீட்டுச் சொத்துகள்	663	683	522	550
நிலையான சொத்துகள்	4,791	4,169	3,185	2,914
புலனாகாத சொத்துகள்	4,953	4,979	3,182	3,182
மொத்தச் சொத்துகள்	572,061	537,664	485,263	451,125

மூலதன வள விகிதங்கள்

MAS அறிவிக்கை 637-இல் குறிப்பிடப்பட்டுள்ள பேஸல் III (Basel III) மூலதன வளத் தரங்களுக்குக் குழுமம் உட்பட்டது.

மில்லியன் \$களில்	குழுமம்	
	2025	2024
பொதுவான பங்குமுதல் படிநிலை 1 மூலதனம் (CET1)	41,716	40,275
கூடுதல் படிநிலை 1 மூலதனம்	2,751	2,750
படிநிலை 1 மூலதனம்	44,467	43,025
படிநிலை 2 மூலதனம்	4,380	4,360
தகுதியுடைய மொத்த மூலதனம்	48,847	47,385
இடர்-அளவிடப்பட்ட சொத்துகள் (RWA)	275,990	259,835
மூலதன வள விகிதங்கள் (CAR) (%)		
CET1	15.1	15.5
படிநிலை 1	16.1	16.6
மொத்தம்	17.7	18.2



Right By You